

பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

உண்மையான திராட்சைக் கொடியில் இணைந்துள்ள கிளைகளாகிய நம்மை நற்கனி கொடுக்க அழைக்கும் பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட கூடியிருக்கும் உள்ளங்களை அன்புடனே வரவேற்கிறோம்.

சூரியன் சுட்டெரித்தாலும், கடல் நீர் தன் இதமான குளிர்ச்சியை மாற்றிக் கொள்ளாது. அதுபோல சூழ்நிலைகள் நம்மை ஆக்கிரமித்தாலும், அன்பெனும் பாதையில் பிறழாது நடப்போம். கிறிஸ்தவ மாண்பினை மதிப்போம். அவரின் விழுமியங்களை வாழ்வாக்குவோம். கிறிஸ்து அவர்கள் என்று பிறர் கூற வாழ்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்துவையும் அவரைப் பின்பற்றியவர்களையும் கொடுமைப்படுத்திய சவுல், பவுலாக மாறி கிறிஸ்து பற்றிய நற்செய்தியை ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசியதைக் காண்கிறோம். இறைவார்த்தையை பிறரோடு பகிர்தல் என்பது பவுலின் காலத்தில் மட்டுமல்ல, தற்காலத்திலும் தடைக்கற்களும் துன்பங்களும் நிறைந்த பாதையே.

“மைல் கற்களுக்கு மஞ்சள் பூசி

வழிபடும் எண்ணத்தோர்க்கு

நமக்காக உயிரையே தந்த

மெய்யான தெய்வம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?”

போர்க்களத்தில் நின்று வாளேந்தும் வீரர்களாய் வாழ்வதை விட, பவுலைப் போல் துணிவுடன் நற்செய்தியைப் பறைசாற்றும் இறை அடியார்களாய் வாழ்வோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய யோவான் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் என்கிறார். விபத்தில் காயம் பட்டவனைப் பார்த்து, “ஐயோ! பாவம்” என்று வார்த்தைகளை உதிர்ப்பதைவிட, உதிரம் கொடுத்து உயிர் காக்க உதவுவதே

உத்தமம். இதுவே இறைவன் கேட்கும் அன்பு. தன் கணவனையும் குழந்தைகளையும் கண்முன்னே எரித்த கயவர்களைக் கூட இயேசுவின் அன்பால் முழுமனதோடு மன்னித்த தாயின் அன்பு உன்னதமானது/ இத்தகைய செயல்களில்தான் உண்மையான அன்பு ஒளிர்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் உண்மையான திராட்சை செடி நானே. கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்திருந்தாலன்றி தானாக கனி தர இயலாது என்கிறார் ஆண்டவர். நாமும் கனிதர தடையாக இருப்பது எது? நாம் எப்பொழுதெல்லாம் திராட்சைக் கொடியைவிட்டு தனித்திருக்கிறோம்? சிந்தித்துப் பார்ப்போம்.

மனதின் கண் அன்பு மறையும்போது, உள்ளங்களில் வெறுப்பு உறையும்போது, ஆண்டவருக்கான நேரத்தை அர்ப்பணிக்காதபோது, என்னால்தான், நான் தான் என்று கர்வம் தலைதூக்கும் போது, தலைவர்களின் செயல்களில் சுயநலமே மிகும்போது, ஆற்று நீருக்காக பிற மாநிலத்திடம் கையேந்தி போராடும் முன், அண்டை வீட்டாரோடு நீருக்காக சண்டையிடும்போது, கடமைக்காக அலுவலகக் கடமைகளைச் செய்யும்போது, விஞ்ஞானத்தின் துணையோடு விவசாயத்தை நசுக்கும்போது நாம் கனிதர மறுக்கின்றோம். இறைவனாகிய திராட்சைக் கொடியில் இணையாத கிளைகளாகின்றோம். மனிதனின் தவறுகளை மன்னிக்கவும், மீட்கவும் மனுமகன் உண்டு என்ற நம்பிக்கையோடு கனிதரும் வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. உண்மையான திராட்சைக் கொடி நானே; நீங்கள் அதன் கிளைகள் என்று எம்மை அழைத்தவரே எம் இறைவா!

எங்களை உம்மோடு இணைக்கவும், நற்கனி கொடுக்கும் கிளைகளாக மாற்றவும், நீர் பணியமர்த்திய எம் திருச்சபைப் பணியாளர்களையும் அவர்களின் பணிவாழ்வையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. உம்மோடு இணைந்திருக்க அழைப்பவரே எம் இறைவா!

உலக சிற்றின்பங்களில் சிக்கி உம்மை விட்டு தனித்திருக்கும் அன்பர்களின் மனதை தொட்டு, உம்மோடு இணைந்து வாழும் மனமாற்றத்தைத் தந்தருள என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. அன்புதான் இறைவனின் கட்டளை என்று எமக்கு முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டியவரே!

இவ்வுலகில் அன்பிற்காக ஏங்கும் அனாதைகள், ஆதரவற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், முதியோர், நோயாளிகள் அனைவரையும் அரவணைக்க நேரம் ஒதுக்கவும், அன்பு செய்யவும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. நீங்கள் என்னுள் நிலைத்திருந்தால் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!

இவ்வாலயம் கூடியுள்ள மக்களையும், அவர்களின் குடும்பங்களையும் ஆசீர்வதித்து, உள்ளத்தின் தேவைகளையும், விருப்பங்களையும் அறிந்து, இவர்கள் எழுப்பும் கூக்குரலுக்குச் செவிகொடுத்து நலன்களாலும் வரங்களாலும் நிரப்பிட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.